

MARKET WISE

New roads open for global investing

Here's a low-down on the latest routes through GIFT platforms and curated portfolios



KUMAR SHANKAR ROY
BL Research Bureau

Interest in directly investing in international stocks is growing in India and to cater to this, new vistas are opening up for Indian retail investors eager to diversify beyond domestic stocks. Special platforms are coming up in Gujarat International Finance Tec-City (GIFT City) to enable the transaction of international securities. Currently, investors can take exposure to US stocks through online platforms, having tie-ups with US brokers. We take a look at the newer ways of going global and how it compares with the current route.

GIFT way

In the GIFT City, NSE International Exchange (NSE IFSC) will permit trading in select US stocks facilitated through the NSE IFSC platform. The offering will be in the form of unsponsored depositary receipts. In this route, market makers buy US stocks and issue depositary receipts against shares that lie with custodian bank.

The entire trading, clearing, settlement and holding of US stocks will be under the regulatory structure of IFSC Authority. Indian retail investors will

be able to transact on the NSE IFSC platform under the LRS limits prescribed by RBI that permits resident individuals to remit up to USD 2,50,000 (₹1.8 crore at current rates) per financial year. Investors will be able to hold the depositary receipts in their own demat accounts opened in GIFT City. This indicates investors would need to open demat accounts with the entities based in GIFT City. Given the high prices of US stocks - for eg. one Amazon.com Inc share costs \$3100 (₹2.3 lakh) - investors will be provided with an option to trade in fractional quantity/value. All the trades will also be covered under the investor protection framework at NSE IFSC. To begin with, NSE IFSC is expected to list depositary receipts of 50 US stocks including Google parent Alphabet, Facebook, Amazon, Tesla etc.

India INX, BSE's international arm, is also adding international stocks to trading, including shares from major US-listed companies via its wholly owned subsidiary - India INX Global Access IFSC. It proposes to offer stocks from the US, Canada, UK, Europe, Australia, and Japan, covering about 80 percent of the investing universe. Resident individuals can use the India INX platform under the LRS route. Eventu-

ally, India INX in the first phase is expected to provide access to over 130 exchanges across 31 countries worldwide

How it compares

The GIFT way of investing in global stocks offers distinct advantages over the existing route of direct investing where one opens a US brokerage account through online platforms such as Vested, Globalise, Stockal etc. Investing in global securities in the GIFT exchanges is likely to be more secure as the transactions will be overseen by IFSCA. Additionally, the GIFT way of global investing is likely to make the entire process easier and, importantly, it could be at a lower cost for Indian investors although we await exact pricing details. Right now, online platforms charge base plan opening fee of upto ₹499 per year or ₹399 one-time, while brokerage can be upto \$2.99 per trade. Under the paid/premium plans, brokerage fees are virtually free generally, but account charges range from ₹2,500-13,999 a year. There are costs involved in the deposit process to fund US brokerage account, depending on the bank you use. Similarly, during withdrawal, the remitting bank will charge fee for the transfer. However, do remember that one would need to

watch out the liquidity/volume aspect and premium/discount on depositary receipts over actual US stocks when trading eventually begins.

Taxation remains a grey area too. On paper, IFSC is a tax-exempt jurisdiction and so taxes such as capital gains tax, STT and stamp duty do not apply. However, domain experts opine that the tax-free status can be enjoyed only if a person or company located in IFSC campus is carrying those trades.

Readymade portfolios

The nearly 50 international mutual funds arguably offer the best way to play international stocks and score over others in many ways. Firstly, these funds are managed by professionals who have done the research and are skilled at portfolio management. Two, most of the international funds are available for Indian investors only after their master fund has developed a track-record. In case of index-based international funds, the indices too have a demonstrable history. Three, MFs compress the costs linked to direct investing in global stocks into one single data point, with total expense ratio (TER) for direct plans ranging from 0.10-2.28 per cent. Four, direct global stock investing also brings along with it the hassles related to capital gain tax, withholding tax on dividend from foreign securities etc.

Beyond the international MF route, curated portfolios from ICICI Securities (I-Sec), which operates ICICIdirect, by virtue of a tie-up with US investor advisor, Interactive Advisors, has been introduced. These portfolios of international stocks are built on models constructed by global fund managers such as Global X- by Mirae Asset, State Street Global Advisors, Legg Mason, Wisdom Tree. There won't be any brokerage on such transactions, but there is an asset management fee linked to the portfolio and investment strategy. There is also a minimum investment amount of \$100. Some of the online platforms such as Vested, Stockal and Globalise also offer pre-built stock portfolios based on different strategies and themes. There may be an access fee depending on plans.



PATHS TO PROFIT

International mutual funds offer the best way to play global investment opportunities for retail investors compared to available options

TAX QUERY



SUDHAKAR SETHURAMAN

What head of income is the compensation received on compulsory acquisition of a house with plot taxable under? Or is it exempt?

RAJAN NA

Section 45(5) of the Income Tax Act, 1961 (the Act) deals with taxability of capital gains pursuant to compulsory acquisition of capital asset under any law. A house with plot is a capital asset and gains arising due to compulsory acquisition shall be taxed under the head 'Capital Gain'. Depending on the period of holding the capital gains may have to be categorized as long-term or short-term.

The query is related to tax deducted at source. Is it mandatory to file income tax returns, by only referring to Form 26AS? I am yet to receive Form 16/16a from the deductor. In another case Form 26AS doesn't reflect amounts appropriately, partly they have allowed partly they have not given credit. I request you to please clarify what can be claimed as tax paid now, in ITR?

SIVALINGAM

Income earned during the financial year needs to be offered to tax while filing the tax return in India. An individual is required to collate details of all income earned during the financial year, like salary income, rental income, interest income, etc. and consider the same for tax filing, regardless of whether there has been tax deduction on such income. It may be noted that the details reflected in the Form 26AS are based on the withholding tax returns filed by tax deductor. It is important to reconcile the income and taxes reported in Form 26AS before filing the tax return. The central processing unit (CPC) checks the accuracy of the amounts offered in the tax return by comparing it with 26AS and raises queries in case of discrepancies. Therefore, in case of any difference in the amount, you are required to connect with the deductor so that necessary corrective action can be undertaken which should then reflect in Form 26AS.

The writer is Partner, Deloitte India

Send your queries to taxtalk@thehindu.co.in

FD WATCH

Old wine in new bottle

Rates on HDFC Green deposits, SBI Platinum deposits are lower than those on other FDs

MAULIK MADHU
BL Research Bureau

Last week, housing finance company, HDFC and the country's largest bank, SBI launched new fixed deposits. While the HDFC Green & Sustainable Deposit is targeted at those motivated by the ESG (environmental, social, and governance) theme, the appeal of SBI's Platinum Deposit Scheme lies in the slightly higher rates compared to the bank's existing deposit rates.

That said, these deposits don't seem attractive, across both short (i.e. less than one year) and long tenures. There are many other higher-return fixed deposit options, both from banks and non-banking financial companies (NBFCs) that investors can consider. With interest rates expected to move up, though not any time this year, investors can go for 1-2-year deposits (and not very long-tenure ones) to benefit from a potential rate hike.

SBI Platinum doesn't shine

The scheme comes with three tenure options - 75 days (2.5 months), 525 days (around 1.5 years) and 2250 days (6 years and 3 months) with respective interest rates of 3.95 per cent, 5.10 per cent and 5.55 per cent for under ₹2 crore deposits. These rates are 0.05 to 0.15 percentage points higher than those offered on SBI's existing deposits of such tenures.

Senior citizens get 4.45 per cent and 5.60 per cent on the Platinum 75 days



Fixed deposit rates (% p.a.)		
SBI Platinum 525 days deposits*	Post Office 1-yr and 2-yr deposits	Public sector banks* 1-to-2 year deposits
5.10	5.50	5.10 - 5.20
HDFC Green & Sustainable 33-month deposit* (cumulative)	HDFC 33-month deposit* (cumulative)	Bajaj Finance deposits* (35 months)
6.10	6.20	6.31 (36 months)

* Senior citizens get an additional 0.50%
* Senior citizens get an additional 0.25%

and 525 days deposit respectively. Platinum 2250 days deposit offers 6.20 per cent (rate applicable on the SBI WE-CARE Scheme), an extra 0.65 per cent for senior citizens. The Platinum deposit scheme is open for investment until 14 September 2021.

Deposits from the Post Office and many public sector banks are a good alternative to SBI Platinum deposits. The ultra-safe Post Office 1-year and 2-year time deposits (interest paid annually, calculated quarterly) offer 5.5 per cent per annum.

This is better than the 5.10 per cent offered to non-senior citizens on SBI's platinum 525 days deposit.

Many other public sector banks too offer 5.10 - 5.20 per cent on their 1-2-year deposits. SBI's 5.6 per cent for senior citizens is a tad better than the 5.50 per cent on Post Office deposits

but is similar (5.60 - 5.70) to that on many public sector bank deposits.

HDFC green deposits flash amber

HDFC's Green & Sustainable Deposit (Green Deposit) is for those enthused by the popular ESG theme. Money mobilised through these deposits will be used to fund projects supporting the UN's sustainable development goals. These deposits have tenures ranging from 33 to 120 months and interest rates from 5.75 to 6.55 per cent per annum on deposits of up to ₹2 crore. Deposits of up to ₹50 lakh will get 0.10 per cent more if booked online. They come with monthly, quarterly, half-yearly and annual pay-outs, and a cumulative option. The deposits have the highest ratings of AAA/Stable by CRISIL and MAAA(stable) by ICRA.

While there are a few ESG-themed

equity MFs in India, there are no such debt funds. We compare HDFC's Green Deposit with other regular FDs from NBFCs. Unlike bank deposits, NBFC deposits are not protected under DICGC's insurance cover of up to ₹5 lakh (principal and interest). From a safety perspective, it's best to invest only in AAA-rated NBFC deposits.

Purely based on returns, other AAA-rated NBFC deposits offer a better deal compared to HDFC's Green Deposits. Also, minimum tenure for Green Deposits is as high as 33 months. Other regular NBFC deposits, with 1-year and 2-year tenures, may be more suitable given low interest rate scenario.

Given that the minimum tenure of 33 months itself is on the higher side, we restrict our comparison with peers to only this tenure. Even here, green deposits don't score. The 33-month Green Deposit offers rates from 5.90 to 6.10 per cent per annum on the non-cumulative options and 6.10 per cent per annum on the cumulative option.

But HDFC's 33-month regular deposit offers 0.10 per cent higher on each of the respective options. That is, 6.0 per cent for the monthly, 6.05 per cent for quarterly and 6.10 per cent for half-yearly pay-out option, and 6.20 per cent both for annual pay-out and cumulative option. HDFC's regular deposit rates are a tad better than those of the financially strong Bajaj Finance's AAA-rated deposits rates as well. Senior citizens get 0.25 per cent more per annum on all these deposits.



Scan & Share

Interest rates on home loans (%)			
Institution	Loan amount		
	Under ₹30 lakh	₹30 to ₹75 lakh	Over ₹75 lakh
BANKS (Floating rates)			
Axis Bank	6.90-8.55	6.90-8.55	6.90-8.55
Bank of Baroda	6.75-8.35	6.75-8.35	6.75-8.35
Bank of India	6.85-8.35	6.85-8.35	6.85-8.35
Bank of Maharashtra	6.90-8.40	6.90-8.40	6.90-8.40
Canara Bank	6.9-8.9	6.9-8.9	6.9-8.9
Central Bank	6.85-7.30	6.85-7.30	6.85-7.30
HDFC Bank	6.75-7.50	6.75-7.75	7.00-7.85
ICICI Bank	6.75-7.3	6.75-7.45	7.00-7.55
Indian Bank	6.80-7.40	6.80-7.40	6.80-7.40
IOB	7.05	7.05-7.15	7.15-7.3
Kotak Mahindra Bank	6.6-7.20	6.6-7.20	6.6-7.20
Punjab National Bank	6.8-7.6	6.8-7.75	6.8-7.85
Punjab & Sind Bank	6.65-7.35	6.65-7.35	6.65-7.35
State Bank of India	6.70 - 7.15	6.70 - 7.30	6.95 - 7.40
UCO Bank	6.90-7.25	6.90-7.25	6.90-7.25
Union Bank of India	6.8-7.35	6.8-7.4	6.9-7.4
HOUSING FINANCE COMPANIES (Floating rates)			
Tata Capital	≥6.9	≥6.9	≥6.9
HDFC	6.75-7.65	6.75-7.90	7.0-8.0
Bajaj Finserv	6.75-8.25	6.75-8.25	6.75-8.25
LIC Housing Finance	6.66-7.60	6.66-7.80	6.9-7.90

Note: Rates that vary with tenures within the specified loan amounts are indicated as a range. Fixed interest rates may be subject to a revision after a specified tenure. Rates may also apply only for a definite period and change to floating thereafter. Data taken from respective bank's website as on August 20, 2021. Contributed by BankBazaar.com, an online marketplace for comparing loans and insurance products.

DON'T FALL FOR PACKAGING

There are other ways to do your bit for the environment. Signing up for green deposits is not the best one.

CHENNAI SUPER KINGS CRICKET LIMITED
 Registered Office: "Dhun Building", 827, Anna Salai, Chennai - 600 002, Phone: 044 - 2852 1451
 Website: www.chennai-superkings.com
NOTICE TO SHAREHOLDERS
 Notice is hereby given that the Seventh Annual General Meeting of the Members (AGM) of Chennai Super Kings Cricket Limited will be held on Saturday, the 18th September 2021 at 11.00 A.M. Indian Standard Time (IST) through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder read with General Circular Nos.14/2020, 17/2020, 20/2020 and 02/2021 dated 8th April 2020, 13th April 2020, 5th May 2020, and 13th January, 2021 respectively, issued by the Ministry of Corporate Affairs (MCA Circulars) allowing the Companies to conduct the AGM through VC / OAVM, to transact the Ordinary and Special Business as set out in the Notice dated 20th August, 2021 convening the 7th AGM of the Company.

1. Shareholders may please note that in view of the COVID 19 pandemic and in compliance with MCA Circulars, the Seventh Annual General Meeting of the members of the Company shall be conducted in virtual mode, i.e. through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) and there will be no physical meeting of the members taking place at common venue and physical presence of the members has been dispensed with to participate and vote in the Seventh Annual General Meeting of the Company.

2. In compliance with the aforesaid circulars, the soft copies of Notice of the 7th AGM and the Annual Report for the year ended 31st March 2021 are being sent only by email to all those Members, whose email addresses are registered with the Company / Registrar and Share Transfer Agent (RTA) or with their respective Depository Participants (DPs). These documents will also be made available on the website of the Company at www.chennai-superkings.com and the website of Central Depository Services (India) Limited (CDSL) (agency for providing the Remote e-Voting facility) at www.evotingindia.com from where these documents can be downloaded. Shareholders may please note that no physical / hard copy of these documents will be sent by the Company.

3. Shareholders holding shares in physical form and / or who have not registered their email addresses with the Company / RTA are requested to register their email addresses with the Company at investor@chennai-superkings.com or with RTA at corperv@integratedindia.in. They can obtain soft copies of the Notice of the 7th AGM, Annual Report and / or login details for joining the AGM through VC / OAVM including remote e-voting and e-voting during AGM, by sending scanned copy of the following documents by email to the Company or RTA:

- Signed request letter mentioning your name, folio number, complete address and email address to be registered;
- Scanned copy of the share certificate (front and back);
- Self-attested copy of PAN; and
- Self-attested copy of Driving Licence / Passport / Bank Statement / Aadhaar, supporting the registered address of the Member.

4. Shareholders holding shares in demat form are requested to update their e-mail address with their respective DPs.

5. The Company shall provide remote e-voting facility to all its Members to cast their votes on the resolutions set out in the Notice of the AGM. The Company is also providing the facility of voting through e-voting system during the AGM. The detailed instructions for Remote e-voting and joining the 7th AGM through VC / OAVM and the manner of participation and casting of vote through the e-voting system during the AGM by the shareholders, are provided in the Notice of the AGM.

Place : Chennai
Date : 21.08.2021

For Chennai Super Kings Cricket Limited
K.S.Viswanathan
Wholetime Director

ALERTS

SBI festival offers

SBI has announced multiple offerings for their retail customers ahead of the festive season. It is providing a special interest concession of 25 basis points (bps) for customers applying for a car loan via YONO. There is also 100 per cent waiver on processing fees for car loan customers who can also avail the facility of up to 90 per cent on-road financing. For its gold loan customers, SBI is offering a 75 bps cut in interest rates. It has further waived off the processing fee for all the customers applying for a gold loan via YONO.

Muthoot Mini NCDs

Muthoot Mini, a non-deposit taking NBFC in the gold loan sector, is offering secured and unsecured debentures (NCDs) of the face value of ₹1,000 each. The coupon rates range from 8.75- 10.00 per cent per annum. The NCD issue opened on August 18 and closes on September 9, with an option of early closure or extension. The minimum application is for 10 NCDs (₹10,000). While the secured NCD comes with tenure of up to 50 months, the unsecured NCD is available for 84 months.

Share your feedback on BusinessLine Portfolio.

Whatsapp on: 98409 11444

Scan the code

BusinessLine PORTFOLIO

BusinessLine CLASSIFIED BUSINESS OFFER CONSULTANTS

CREDIT CARD & Loan Problems, Debts, Cibil, Export 8939116893

REAL ESTATE SELLING

FARM HOUSE / LAND / RESORTS

AGRI LAND FOR SALE @ Tirunelveli District, Tamilnadu

55 Acres Clear Title deeds

7 km from National Highway (NH 44), 22 km from Tirunelveli New Bus Stand, Towards Kanyakumari.

Contact No : 9943732600

TATA POWER
The Tata Power Company Limited
(Corporate Contracts Department)
Smart Center of Procurement Excellence, 2nd Floor, Sahar Ropeway Station,
Near Hotel Leela, Sahar Airport Road, Andheri (E), Mumbai-400 059, Maharashtra, India
(Board Line: 022-67173188) CIN: L28920MH1919PLC000687

NOTICE INVITING TENDER (NIT)

The Tata Power Company Limited invites tenders from eligible & interested vendors for the following packages (Two-Part Bidding):

- 1) Outline Agreement (OLA) / Rate Contract for Supply of various LT Panels for one (1) year (Package Reference: CC22VJS015)
- 2) Outline Agreement (OLA) / Rate Contract for Supply of Feeder Pillar, Mini Pillar and Mini Pillar with Fuses for one (1) year (Package Reference: CC22VJS016)
- 3) Outline Agreement (OLA) / Rate Contract for Supply of 11 & 22 kV Oil filled Distribution Transformers for one (1) year (Package Reference: CC21PNR022)

For detailed NIT, please visit Tender section on the website <https://www.tatapower.com/tender/tenderlist.aspx> interested bidders to submit Tender Fee and Authorization Letter upto 1500 hrs, Thursday, 2nd September 2021. Also, all future correspondents (if any), to the above tenders will also be informed on Tender section on above website.

Business Standard
CHENNAI EDITION

Printed and Published by S Jayaram on behalf of Business Standard Private Limited and printed at MNS Printers Private Ltd, 76/1, Noomali Village, Poonamallee High Road, Velappanchavadi, Chennai-600 077 and published at Business Standard Private Limited, C/O. Regus City Centre, Level 6, 10/11, Dr. Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004
Editor : Shyamal Majumdar

RNI No:70127/1998

Readers should write to the editor at feedback@bsmail.in
Ph:044-24322608, Fax: +91-44-24320094

For Subscription and Circulation enquiries please contact:
Ms. Mansi Singh
Head-Customer Relations
Business Standard Private Limited,
H/4 & /3, Building H,Paragon Centre, Opp. Birla Centurion, P.B.Marg, Worli, Mumbai - 400013
E-mail: subs_bs@bsmail.in
"or sms, REACHBS TO 57575

DISCLAIMER News reports and feature articles in Business Standard seek to present an unbiased picture of developments in the markets, the corporate world and the government. Actual developments can turn out to be different owing to circumstances beyond Business Standard's control and knowledge. Business Standard does not take any responsibility for investment or business decisions taken by readers on the basis of reports and articles published in the newspaper. Readers are expected to form their own judgement.
Business Standard does not associate itself with or stand by the contents of any of the advertisements accepted in good faith and published by it. Any claim related to the advertisements should be directed to the advertisers concerned.
Unless explicitly stated otherwise, all rights reserved by M/s Business Standard Pvt. Ltd. Any printing, publication, reproduction, transmission or redissemination of the contents, in any form or by any means, is prohibited without the prior written consent of M/s Business Standard Pvt. Ltd. Any such prohibited and unauthorised act by any person/legal entity shall invite civil and criminal liabilities.

No Air Surcharge

DECCAN CEMENTS LIMITED
CIN: L26942TG1979PLC002500
Regd. Office: "Deccan Chambers", 6-3-666/5, Somajiguda, Hyderabad - 500 082
Phone No:040-23310168; Fax No:040-23318366
E-mail: secretarial@deccancements.com; website: www.deccancements.com

NOTICE OF 41ST ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 41st Annual General Meeting (e-AGM) of the Company will be held through Video Conferencing (VC) or other approved audio visual means (OAVM) on **Tuesday, 14th September 2021 at 11:00 a.m.** IST, pursuant to and in compliance with General Circular Nos. 02/2021, 20/2020, 14/2020, 17/2020 and other applicable laws and circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) and the Securities and Exchange Board of India (SEBI), to transact the business as set forth in the Notice of the e-AGM.

The Company has sent the electronic copies of the Notice of the 41st AGM, Annual Report for the financial year 2020-21 and other reports / documents ("e-AGM documents") on Sunday, 22nd August 2021 to all the members whose email address are registered with the Depository Participants ("DPs") / Company's Registrars and Share Transfer Agent ("RTA"), KFin Technologies Private Limited ["KFinTech"]. The e-AGM documents will also be made available on the websites of the Company (www.deccancements.com), the stock exchanges viz., BSE Limited (www.bseindia.com), National Stock Exchange of India Limited (www.nseindia.com) and the Company's RTA (<https://evoting.kfintech.com/public/Downloads.aspx>). Please note that the physical / hard copies of the e-AGM documents will not be sent.

Instructions for remote e-Voting and e-Voting during the e-AGM

- (a) Members holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date i.e., **Tuesday, 7th September 2021**, may cast their vote electronically on all the businesses as set forth in the Notice of e-AGM through electronic voting system ("remote e-Voting") provided by KFinTech.
- (b) The Ordinary and Special Business as set forth in the Notice of e-AGM may be transacted through either remote e-Voting or e-Voting system at the e-AGM.
- (c) The remote e-Voting commences on **Saturday, 11th September 2021 (9.00 a.m. IST) and ends on Monday, 13th September 2021 (5.00 p.m. IST)**. The remote e-Voting will be disabled by KFinTech after 5.00 p.m. IST on 13th September 2021.
- (d) Voting rights will be reckoned on the shares registered in the name of the Members as on 7th September 2021 (cut-off date).
- (e) Any person, who acquires shares and becomes Member of the Company after dispatch of the e-AGM Notice but on or before 7th September 2021 (cut-off date) may write to KFinTech at evoting@kfintech.com or to the Company at secretarial@deccancements.com requesting for user ID and password.
- (f) Members may note that once the vote on a resolution is cast, the member shall not be allowed to change it subsequently. The facility for e-Voting will also be made available during the e-AGM. Members present in the e-AGM through VC facility / OAVM, and who have not cast their vote on the resolutions through remote e-Voting, shall be eligible to vote through the e-Voting system at the e-AGM. Members who have cast their votes by remote e-Voting prior to the e-AGM may also attend the e-AGM, but they shall not be entitled to cast their votes again.
- (g) Only persons whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the DPs as on the cut-off date shall be entitled to avail the facility of remote e-Voting or e-Voting at the e-AGM.
- (h) The manner of e-Voting remotely for members holding shares in dematerialized mode, physical mode and for members who have not registered their email addresses is provided in the Notice of the e-AGM. The details will also be made available on the websites of the Company (www.deccancements.com), the stock exchanges viz., BSE Limited (www.bseindia.com), National Stock Exchange of India Limited (www.nseindia.com) and the Company's RTA (<https://evoting.kfintech.com/public/Downloads.aspx>).
- (i) For any query or grievance in relation to remote e-Voting or e-Voting during the e-AGM, Members may visit "Help" and "FAQs" sections / e-Voting user manual available through a dropdown menu in the "Downloads" section of KFinTech's website for e-Voting: <https://evoting.kfintech.com/>.
- (j) Members may also contact KFinTech for any queries / grievances at the following address:
Mr. Rajkumar Kale, Assistant General Manager - Corporate Registry, KFin Technologies Private Limited, (Unit: Deccan Cements Limited) "Selenium Tower-B", Plot No. 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad - 500032, Telangana.
Toll-free No.: 1-800-309-4001 Email: einward.ris@kfintech.com

Manner of registering / updating email addresses is as below:

- (a) Members, holding shares in physical mode, are requested to furnish a scanned signed copy of the request letter providing the Folio No., email address, mobile number and self-attested PAN copy to the Company's RTA, (KFinTech) at the email address einward.ris@kfintech.com.
- (b) Members, holding shares in dematerialized mode, are requested to register their e-mail addresses and mobile numbers with their respective DPs.
- (c) Members who have not registered their e-mail address and, therefore, are not able to receive the Annual Report, Notice of e-AGM and e-Voting instructions, may temporarily get their email address and mobile number registered with the Company's RTA, KFinTech by accessing the link <https://ris.kfintech.com/clientervices/mobileereg/mobileemailreg.aspx>

Manner of joining the e-AGM
Members will be provided with a facility to attend the e-AGM through VC/ OAVM platform provided by KFinTech. Members may access the same at <https://evoting.kfintech.com/> under members' login by using the remote e-Voting credentials. Detailed instructions to Members for joining e-AGM through VC/OAVM are set out in the Notice of the e-AGM.

for Deccan Cements Limited
Place: Hyderabad
Date : 22nd August 2021
Sd/-
Bikram Keshari Prusty
Company Secretary

Schneider Electric President Systems Limited **Schneider Electric**
CIN: U32109KA1984PLC079103
Regd. Office: 5C/1, KIADB Industrial Area, Attibele, Bengaluru-562107, Karnataka
Phone: 080 67888300; Website: www.schneiderelectricpresident.com
E-mail: sapna.bhatia@se.com

NOTICE TO MEMBERS - THIRTY-SEVENTH (37TH) ANNUAL GENERAL MEETING

Members are hereby informed that, the Thirty-Seventh (37th) Annual General Meeting ("AGM/Meetings") of Schneider Electric President Systems Limited ("the Company") is scheduled to be held on Monday, September 20, 2021 at 3:30 p.m.(IST) through Video Conference ("VC"/Other Audio Visual Means("OAVM")) in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("Act") and Rules framed thereunder read with General Circular No. 02/2021, 20/2020, 17/2020, and 14/2020 dated January 13, 2021, May 05, 2020, April 13, 2020 and April 08, 2020, respectively, issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars"), to transact the businesses set out in the Notice of 37th AGM ("Notice").

In terms of the MCA Circulars, the Notice along with the Annual Report for the financial year 2020-21 including the financial statements for the year ended March 31, 2021 and other Statutory Reports ("Annual Report") will be sent only by email to all those Members, whose email addresses are registered with the Company or with their respective Depository Participants ("DP") viz. National Securities Depository Limited ("NSDL") and Central Depository Services (India) Limited ("CDSL") and with the Company's Registrar and Share Transfer Agent ("RTA") viz. Universal Capital Securities Private Limited, as on Friday, August 20, 2021 ("Cut-off Date"). No physical copies of the Notice and/ or Annual Report will be sent to any Member. Members whose email ids are not registered and who wish to receive the Notice and Annual Report and all other communications by the Company, from time to time, may get their email ids registered by submitting a written request letter to RTA at gamare@unisc.in or to Company at sapna.bhatia@se.com. However, for shares held in demat form, members are requested to write to their respective DPs.

The Company has engaged the services of KFin Technologies Private Limited ("KFinTech") for participation in the 37th AGM through VC/OAVM, providing facility for voting through remote e-Voting and e-Voting during the 37th AGM. Members can join and participate in the 37th AGM through VC/ OAVM only. The detailed instructions for joining the 37th AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through the e-voting system during the 37th AGM will be provided in the Notice.

The Notice and the Annual Report will be available on the website of the Company i.e. www.schneiderelectricpresident.com.

Members participating through the VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

The above information is being issued for the information and benefit of all the Members of the Company and is in compliance with the MCA Circulars

By Order of the Board
For Schneider Electric President Systems Limited
Sd/-
Sapna Bhatia
Company Secretary
Date : August 22, 2021
Place : Bengaluru

PUBLIC NOTICE
KIRLOSKAR POWER BUILD GEARS LIMITED
REGD. OFFICE: AA3, 1st Floor, 1 'CA' Imperial Court Apartment, 33/1, Cunningham Road, Bangalore - 560052

FORM No. 155
[See rule 329] [Members' Voluntary Winding-up]
Kirkoskar Power Build Gears Limited CIN: U31103KA1999PLC025872

Notice is hereby given in pursuance of provisions of Section 497 of the Companies Act, 1956, that a General (final) Meeting of the Members of the above mentioned company was held at the Registered office of the Company situated at AA3, 1st Floor, 1 'CA' Imperial Court Apartment, 33/1, Cunningham Road, Bangalore - 560052 on Tuesday, 18th day of September, 2018 at 10:00 AM for laying the statement of affairs before them showing the manner in which the winding-up has been conducted and the property of the company disposed of and for hearing any explanation that may be given by the liquidator and also of determining by a special resolution of the company, the manner in which the books, accounts and documents of the company and of the liquidator shall be disposed of.

It is being brought to your kind notice that the meeting was duly held in accordance with requisite provisions as stated above and the resolutions were passed accordingly for above mentioned purposes. The Liquidator had elucidated all the necessary facts of the Liquidation to the members of the Company who had acknowledged and approved the resolutions thereof. The outcome of the meeting was reported to the Registrar of Companies, Karnataka.

The Liquidator issues the instant public notice in order to comply the provisions of Section 497 read with Rule 329 of the Companies Court Rules, 1959, as the copy of the paper advertisement to be issued prior to convening of the final meeting could not be traced despite efforts put in by the Liquidator. The Liquidator to make good the same, hereby issues this advertisement to get the public acquint of the facts in relation to the final meeting.

Sd/-
Mr. Ravin Shah
Liquidator
Dated this 23rd day of August 2021.

IIFL SECURITIES
IIFL SECURITIES LIMITED (Formerly "India Infoline Limited")
Corporate Identity Number: L99999MH1996PLC132983
Corporate Office: IIFL Centre, Kamala City, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai - 400 013
Regd. Office: IIFL House, Sun Infotech Park, Road No. 16V, Plot No. B-23, MIDC, Thane Industrial Area, Wagle Estate, Thane - 400 604

INVITATION OF BIDS FOR PURCHASE OF SHARES

Invitation of Bids for purchase of up to 10,00,000 Equity Shares (with a greenshoe option of 21,00,000 Equity Shares at the discretion of the Seller) representing 0.20% (without greenshoe option) and 0.63% (with greenshoe option) of the total Equity Shares of National Stock Exchange of India Ltd. ("NSE") ("Proposed Transaction").

This announcement is neither a prospectus nor an offer document or an offer or invitation to the public issue/ public offer in relation to Equity Shares of NSE.

Applications are invited from interested bidders for purchase of the said Equity Shares held by a "Client" of IIFL Securities Limited ("IIFL"), the financial advisor for the Proposed Transaction. Eligible entities which are qualified for purchasing the shares of NSE under the applicable laws and regulations may submit their bids in the manner and format specified in the Request for Proposal available at IIFL's website: <http://www.iiflcap.com/InvestmentBanking/ServiceOffering>. The bids should be submitted to the designated email id specified in the Request for Proposal before end of business hours in India on Tuesday, August 31, 2021.

Additional information / clarification may be obtained from: Mr. Pinak Rudra Bhattacharyya / Ms. Nishita Mody - Email Id: nse.stakesale@iiflcap.com

IIFL Securities Limited/ the Client reserves the right to: (i) suspend, cancel or withdraw from the process or any part thereof; (ii) accept or disqualify / reject any / all offer(s) at any stage of the process and / or modify the process or any part thereof or to vary any terms or qualifications without assigning any reasons. No financial obligations will accrue to IIFL Securities Limited/ the Client in such an event. IIFL Securities Limited/ the Client shall not be responsible for non-receipt of correspondence sent by e-mail.

This advertisement does not constitute and shall not be deemed to constitute any commitment on the part of IIFL Securities Limited/ the Client to proceed with the Proposed Transaction. Furthermore, this advertisement neither confers any right nor any expectations on any party to participate.

For eligibility conditions and additional details, please refer the Request for Proposal. Terms not defined herein, shall have the same meaning in the Request for Proposal.

NSE is not party to the transaction but will have the right to approve or reject any transfer of shares for any reason whatsoever as it may deem fit.

Place: Mumbai
Date: August 20, 2021

Sd/-
Senior Vice President

Transpek Industry Limited
CIN: L23205GJ1965PLC001343
Registered Office : 4th Floor, Lillieria 1038, Gotri - Sevasi Road, Vadodara - 390021.
Ph #: (0265) 6700300 Email : secretarial@transpek.com Website : www.transpek.com

NOTICE

Members are hereby informed that the Company has completed electronic dispatch of the Annual Report 2020-2021 and the Notice of the 55th Annual General Meeting of the Company to be held on Wednesday, the 15th September, 2021 by video conference at 03.00 p.m., on 21st August, 2021.

As required under Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, the Company is pleased to provide to its shareholders the facility to cast their vote by electronic means on all the resolutions set forth in the notice. The requisite details pursuant to the provisions of the Companies Act, 2013 and the Rules are given hereunder :

- a) Date and time of commencement of remote e-voting: 12th September, 2021, at 10:00 a.m.
- b) Date and time of end of remote e-voting: 14th September, 2021 at 05:00 p.m.
- c) Cut-off date: 7th September, 2021
- d) Investors who become members of the Company subsequent to the dispatch of the Notice / E-mail and holds the share as on the cut-off date i.e. 7th September, 2021, are requested to send written / email communication to Company's Registrar and Share Transfer Agent at vadodara@linkintime.co.in by mentioning their Folio No. / DP ID and Client ID to obtain Login-ID and Password for e-voting.
- e) Remote e-voting shall not be allowed beyond 05:00 p.m. on 14th September, 2021.
- f) A member may participate in the meeting even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again in the meeting.
- g) Voting by members who have not exercised his right to vote through remote e-voting and present at the meeting, will be entitled to vote during the AGM.
- h) A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only, shall be entitled to avail the facility of remote e-voting/ voting at the meeting.
- i) The notice of the 55th Annual General Meeting is available on the Company's website at www.transpek.com.
- j) For electronic voting instructions, Shareholders are requested to follow the instructions given in the Notice of the 55th Annual General Meeting and in case of any queries / grievances connected with electronic voting, shareholders may refer Frequently Asked Questions ("FAQs") and InstaVote e-Voting manual available at <https://instavote.linkintime.co.in> under Help section or send an email to enotices@linkintime.co.in or contact on : Tel No. 022 - 49186000.

By order of the Board
For Transpek Industry Limited,
Alak D. Vyas
Company Secretary and Compliance Officer
Date : 23rd August, 2021
Place : Vadodara

CHENNAI SUPER KINGS CRICKET LIMITED
CIN: U74900TN2014PLC098517
Registered Office : "Dhun Building", 827, Anna Salai, Chennai - 600 002. Phone: 044 - 2852 1451
Website: www.chennaiasuperkings.com E-Mail ID: investor@chennaiasuperkings.com

NOTICE TO SHAREHOLDERS

Notice is hereby given that the Seventh Annual General Meeting of the Members (AGM) of Chennai Super Kings Cricket Limited will be held on Saturday, the 18th September 2021 at 11.00 A.M. Indian Standard Time (IST) through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder read with General Circular Nos.14/2020, 17/2020, 20/2020 and 02/2021 dated 8th April 2020, 13th April 2020, 5th May 2020, and 13th January, 2021 respectively, issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") allowing the Companies to conduct the AGM through VC / OAVM, to transact the Ordinary and Special Business as set out in the Notice dated 20th August, 2021 convening the 7th AGM of the Company.

1. Shareholders may please note that in view of the COVID 19 pandemic and in compliance with MCA Circulars, the Seventh Annual General Meeting of the members of the Company shall be conducted in virtual mode, i.e. through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") and there will be no physical meeting of the members taking place at common venue and physical presence of the members has been dispensed with to participate and vote in the Seventh Annual General Meeting of the Company.
2. In compliance with the aforesaid circulars, the soft copies of Notice of the 7th AGM and the Annual Report for the year ended 31st March 2021 are being sent only by email to all those Members, whose email addresses are registered with the Company / Registrar and Share Transfer Agent (RTA) or with their respective Depository Participants ("DPs"). These documents will also be made available on the website of the Company at www.chennaiasuperkings.com and the website of Central Depository Services (India) Limited (CDSL) (agency for providing the Remote e-Voting facility) at www.evotingindia.com from where these documents can be downloaded. Shareholders may please note that no physical/hard copy of these documents will be sent by the Company.
3. Shareholders holding shares in physical form and / or who have not registered their email addresses with the Company / RTA are requested to register their email addresses with the Company at investor@chennaiasuperkings.com or with RTA at corpsev@integratedindia.in. They can obtain soft copies of the Notice of the 7th AGM, Annual Report and / or login details for joining the AGM through VC / OAVM including remote e-voting and e-voting during AGM, by sending scanned copy of the following documents by email to the Company or RTA:
 - (a) Signed request letter mentioning your name, folio number, complete address and email address to be registered;
 - (b) Scanned copy of the share certificate (front and back);
 - (c) Self-attested copy of PAN; and
 - (d) Self-attested copy of Driving Licence / Passport / Bank Statement / Aadhaar, supporting the registered address of the Member.
4. Shareholders holding shares in demat form are requested to update their e-mail address with their respective DPs.
5. The Company shall provide remote e-voting facility to all its Members to cast their votes on the resolutions set out in the Notice of the AGM. The Company is also providing the facility of voting through e-voting system during the AGM. The detailed instructions for Remote e-voting and joining the 7th AGM through VC / OAVM and the manner of participation and casting of vote through the e-voting system during the AGM by the shareholders, are provided in the Notice of the AGM.

For Chennai Super Kings Cricket Limited
K.S.Viswanathan
Wholesale Director
Place : Chennai
Date : 21.08.2021

SALE NOTICE
SIXTH DIMENSION PROJECT SOLUTIONS LIMITED- IN LIQUIDATION
Liquidator: Mr. Santanu T. Ray
Liquidator's Correspondence Address: 301, A Wing, BSEL Tech Park, Sector 30A, Opposite Vashi Railway Station, Vashi, Navi Mumbai, Maharashtra, 400705
Email ID: assetsale1@aaainsolvency.com; santanutr@aaainsolvency.com; sixthdimension@aaainsolvency.com
Contact No.: 8800865284 (Mr. Puneet Sachdeva), 9987400988 (Adv. Jigar Patel)

E-Auction Sale of Assets under Insolvency and Bankruptcy Code, 2016
Date and Time of E-Auction: 20th September, 2021 at 3.00 pm to 5.00 pm
(With unlimited extension of 5 minutes each)

Sale of Assets and Properties owned by **Sixth Dimension Project Solutions Limited (in Liquidation)** forming part of Liquidation Estate formed by the Liquidator, appointed by the Hon'ble National Company Law Tribunal, Mumbai Bench vide order dated 01st March, 2021. The sale will be done by the undersigned through the e-auction platform <https://www.eauctions.co.in/>

Asset	Reserve Price*	EMD Amount	Incremental Value
Commercial office No. T-461/561 (Built-up Area 16,545 Sq. Feet and carpet area is 13,300 Sq. Feet) on the 6th Floor situated in 'ITC Park', Tower No. 7, Sector No. 11, CBD Belapur, Belapur Railway Station Complex, above CBD Belapur Railway Station, Navi Mumbai, Dist- Thane	Rs. 14,58,00,000	10 lakhs	2 Lakhs

* The liquidator has a right to accept or reject the final bid. The bidders have no right to claim or enforce acceptance of any bid.
**The part of Property being 'Commercial office No. T-461/561 on the 6th Floor situated in 'ITC Park', Tower No. 7, Sector No. 11, CBD Belapur, Belapur Railway Station Complex, above CBD Belapur Railway Station, Navi Mumbai, Dist- Thane' having Built up area of 16,545 square feet' and 'carpet area is 13,300 square feet'. The Furniture, Fixtures and other interiors lying at 'T-461/561' are the subject matter of the auction.
Terms and Condition of the E-Auction are as under
1.E-Auction will be conducted on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" and "WHATEVER THERE IS BASIS" through approved service provider M/S Linkstar Infosys Private Limited.
2. The Complete E-Auction process document containing details of the Assets, online e-auction Bid Form, Declaration and Undertaking Form, General Terms and Conditions of online auction sale are available on website <https://www.eauctions.co.in/> / Contact: Mr. Dixit Prajapati at +91-7874138237 / 9870099713 admin@eauctions.co.in (Ongoing to the link <https://www.eauctions.co.in/> / interested bidders will have to search for the mentioned Company by using either one of the two options, (i) Company's name (Sixth Dimension Project Solutions Limited), or by, (ii) State and property type).
3. The intending bidder, prior to submitting their bid, should make their independent inquiries regarding the title of property, dues of local taxes, electricity and water charges, maintenance charges, if any and inspect the property at their own expenses and satisfy themselves. The property mentioned above can be inspected by the prospective bidders at the site with prior appointment, contacting Mr. Puneet Sachdeva: +91-8800865284 and Mr. Jigar Patel: 9987400988.
4. For the purpose of participating in the auction, the intending bidders are required to deposit Earnest Money Deposit (EMD) amount either through NEFT/RTGS in the Account of "Sixth Dimension Project Solution Limited - in Liquidation", Account No. 3734698102, IFSC Code: CBIN0281217, Central Bank of India, Branch - Washi Turbhe, Mumbai-400703, or through DD drawn on any Scheduled Bank in the name of "SIXTH DIMENSION PROJECT SOLUTIONS LIMITED - IN LIQUIDATION"
5. The intending bidder should submit the evidence for EMD Deposit and Request Letter for participation in the E-Auction along with Self attested copy of (1) Proof of Identification, (2) Current Address-Proof, (3) PAN card, (4) Valid e-mail ID, (5) Landline and Mobile Phone number, (6) Affidavit and Undertaking, as per Annexure I, (7) Bid Application Form as per Annexure II, (8) Declaration by Bidder, as per Annexure III, the formats of these Annexures can be taken from the Complete E-Auction process document. **These documents should reach the office of the liquidator or by E-mail, at the address given below before 5:00 PM of 16th September, 2021.**
6. The Name of the Eligible Bidders will be identified by the Liquidator to participate in e-auction on the portal <https://www.eauctions.co.in/>. The e-auction service provider Linkstar Infosys Private Limited will provide User ID and password by email to eligible bidders.
7. In case, a bid is placed in the last 5 minutes of the closing time of the e-auction, the closing time will automatically get extended for 5 minutes with unlimited extension. The bidder who submits the highest bid amount (not below the reserve price) on closure of e-Auction process shall be declared as the Successful Bidder and a communication to that effect will be issued through electronic mode which shall be subject to approval by the Liquidator.
8. The initial EMD of the Successful Bidder shall be retained; the bidder shall be required to further deposit 10% of the bid amount within 4 working days of the declaration of successful bidder. Failure to deposit such amount shall result in the forfeiture of amount deposited as initial EMD as per Point 4 and the bidder with the 2nd highest bid in value shall be declared as the successful bidder thereafter. The process shall continue until the payment of further deposit by the bidder. The second highest bidder in such case will be called on to deposit 10% of his bid amount as EMD within 4 working days of such intimation. The initial EMDs paid by the remaining bidders shall be refunded within a period of 8 working days from the date of e-auction. The EMD shall not bear any interest.
9. Subsequent to payment of the 10% of the bid amount, the Liquidator will issue a Letter of Intent (LOI) to the Successful Bidder and the Successful Bidder shall have to deposit the balance amount (Successful Bid Amount - EMD Amount) within 30 days on issuance of the LOI by the Liquidator. Default in deposit of the balance amount by the successful bidder within the time limit as mentioned in the LOI would entail forfeiture of the entire amount deposited (EMD + Any Other Amount) by the Successful Bidder.
10. The Successful Bidder shall bear the applicable stamp duties/transfer charge, fees etc. and all the local taxes, duties, rates, assessment charges, fees etc. in respect of the property put on auction.
11. The Liquidator has the absolute right to accept or reject any or all offer(s) or adjourn/postpone/cancel the e-Auction or withdraw any property or portion thereof from the auction proceeding at any stage without assigning any reason therefor.
12. After payment of the entire sale consideration, the sale certificate/agreement will be issued in the name of the successful bidder only and will not be issued in any other name.
13. The sale shall be subject to provisions of Insolvency and bankruptcy code, 2016 and regulations made thereunder.
14. If in case, not more than one bidder deposits the EMD, then in that case the Liquidator will have the absolute power to cancel the auction process after the consultation with the stakeholders.
15. The interested Bidder(s) shall be provided access to the data room ("Data Room") established and maintained by the Company acting through the Liquidator in order to conduct a due diligence of the business and operations of the Company. The interested bidder(s) shall be provided access to the information in the Data Room until the E-Auction Date. The access to, and usage of the information in the Data Room by the interested bidder(s) shall be in accordance with the rules as may be set forth by the Liquidator from time to time.
16. E-Auction date & Time: 20th September, 2021 from 3.00 p.m. to 5.00 p.m. (with unlimited extension of 5min).

Date: 23rd August, 2021
Place : Mumbai
Sd/-
Santanu T. Ray
Liquidator Sixth Dimension Project Solutions Limited
IBBI Regn. No.: IBBI/IPA-002/IP-N00360/2017-2018/11055
Address: 301, A Wing, B S E L Tech Park, Sector 30A, Opposite Vashi Railway Station Vashi, Thane, Navi Mumbai, Maharashtra-400705
Email ID: santanutr@aaainsolvency.com; assetsale1@aaainsolvency.com; sixthdimension@aaainsolvency.com
Contact No. 8800865284 (Mr. Puneet Sachdeva) 9987400988 (Jigar Patel).